

| Sr. No. | | Question Body and Alternatives |
|---------|---|---|
| 1 | 1 | <p>Loess deposits is abundant in _____ china plain. காற்றடி வண்டல்களின் படிவுகள் அதிக அளவில் காணப்படக்கூடிய சீன சமவெளியானது :</p> <p>A : North – (Correct Alternative) வடக்கு</p> <p>B : South தெற்கு</p> <p>C : West மேற்கு</p> <p>D : East கிழக்கு</p>  |
| 2 | 2 | <p>Yardang is a land farm associated with : யார்டாங்கு என்ற நிலத்தோற்றும் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையதாகும் ?</p> <p>A : Glacial பனியாறுகள்</p> <p>B : Waves அலைகள்</p> <p>C : Streams</p> |

சிற்றாறுகள்

D : Wind – (Correct Alternative)

காற்று

| | | |
|---|---|---|
| 3 | 3 | <p>Which one of the following is correctly matched :</p> <p>பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது ?</p> <p>A : North Pacific Willy- Willy வட பசிபிக் – வில்லி–வில்லி</p> <p>B : Australia- Typhoons ஆஸ்திரேலியா – டைபூன்ஸ்</p> <p>C : Japanese-Taifu – (Correct Alternative) ஐப்பான் – டைபூ</p> <p>D : Philippine Islands-Nowaki பிலிப்பைன்ஸ் தீவுகள் – நவாகி</p> |
| 4 | 4 | <p>Which of the following is formed in the meeting ground of North East and South east trade winds :</p> <p>இவற்றில் எவை வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு தடகாற்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது ?</p> <p>A : Intertropical fronts – (Correct Alternative) இடைநிலவுலக வளிமுகம்</p> <p>B : High pressure உயர் அழுத்தம்</p> <p>C : South East monsoons தென்கிழக்கு பருவ காற்று</p> <p>D : Westerlies</p> |

வெஷ்டர்லி

| | | |
|---|---|--|
| 5 | 5 | <p>According to Byers, tropical cyclones form only over oceans having a surface temperature of : பயரின் கருத்துப்படி அயன் மண்டல சூறாவளி கடலின் மேல் உருவாக தேவைப்படும் நில தட்பவெப்பநிலை</p> <p>A : 10°C 10° c</p> <p>B : 12°C 12° c</p> <p>C : 15°C 15° c</p> <p>D : 27°C – (Correct Alternative) 27° c</p> |
| 6 | 6 | <p>Which of the following is having rich volcanic soils ? சீழ்க்கண்டவற்றுள் எது வளமான ஏரிமலை மண்ணைக் கொண்டுள்ளது?</p> <p>A : Turkey தூருக்கி</p> <p>B : Java – (Correct Alternative) ஐவா</p> <p>C : Mexico மெக்சிக்கோ</p> <p>D : Ireland அயர்லாந்து</p> |
| 7 | 7 | <p>Agriculture was unknown before about _____.</p> |

| | | |
|---|---|--|
| | | <p>வேளாண்மை பற்றி அறிந்திராத காலமானது _____.</p> <p>A : 8000 BC – (Correct Alternative) 8000 BC</p> <p>B : 2000 BC 2000 BC</p> <p>C : 1AD 1 AD</p> <p>D : 10000 BC 10000 BC</p> |
| 8 | 8 | <p>The impact of human activity results into :</p> <p>மனித செயல்பாடுகளினால் ஏற்படக்கூடிய விளைவுகள் :</p> <p>A : Reduction of ecosystem complexity and diversity சிக்கலான மற்றும் வேறுபட்ட சூழ்நிலை அமைப்புகளை குறைக்கிறது</p> <p>B : Changes in Biochemical cycles உயிர் வேதியியல் சுழற்சியில் மாற்றம்</p> <p>C : Adverse effects on ecosystem services சூழ்நிலை அமைப்பின் பணிகளில் உயரிய தீங்கான பங்கு</p> <p>D : All the given options – (Correct Alternative) இவை அனைத்தும்</p> |
| 9 | 9 | <p>Sumerian civilization disappeared because of :</p> <p>சுமேரிய நாகரீகம் மறைந்து போனதற்கான காரணம் :</p> <p>A : Earthquake நிலநடுக்கம்</p> |

B : Land pollution

நில மாசுபாடு

C : Water pollution – (Correct Alternative)

நீர் மாசுபாடு

D : Volcano

எரிமலை

10

10

Match the following sentence :

LIST - I

- (a) Air pollution
- (b) Marine pollution
- (c) Fresh water pollution
- (d) Global Warming

LIST - II

- (i) Industrial effluents
- (ii) Carbon monoxide
- (iii) Fossil fuels
- (iv) Domestic waste water

சரியான பதிலை பொருத்துக :



LIST - I

- (a) காற்று மாசு
- (b) கடற்கரை மாசு
- (c) நன்சீர் மாசு
- (d) உலக வெப்பமயமாதல்

LIST - II

- (i) தொழில்சாலை கழிவு வெளியேற்றுதல்
- (ii) கார்பன் மோனாக்ஷைட்
- (iii) கடல்வாழ் உயிரினங்களின் படிவு எரிபொருள்
- (iv) நகர் / உள்பகுதி கழிவு நீர்

A : (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)

- (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
- B : (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii) – (Correct Alternative)
- (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
- C : (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
- (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
- D : (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)
- (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)

11

11

Match the following correct Answer :

LIST - I

- (a) Water-borne Diseases
 (b) Food-borne Diseases
 (c) Vector-borne Diseases
 (d) Agricultural hazards

LIST - II

- (i) Misuse of pesticides
 (ii) Plague /murine typhus by fleas
 (iii) Salmonella
 (iv) Polio virus

சரியான பதிலை பொருத்துக :

LIST - I

- (a) நீர்மூலம் ஏற்படும் நோய்கள்
 (b) உணவு மூலம் ஏற்படும் நோய்கள்
 (c) கொசுவின் மூலம் ஏற்படும் நோய்கள்
 (d) விவசாய மாசுகள்

LIST - II

- (i) தவறாக பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள்
 (ii) ப்ளேக் / முரீன் டைபிஸ்
 (iii) சொலமொந்ல்லா
 (iv) போலியோ வைரஸ்

A : (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv) – (Correct Alternative)

| | | |
|----|----|---|
| | | <p>(a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)</p> <p>B : (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)</p> <p>(a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)</p> <p>C : (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)</p> <p>(a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)</p> <p>D : (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)</p> <p>(a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)</p> |
| 12 | 12 | <p>Which of the following national park is located in Assam ?</p> <p>அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய பூங்காவை பெயரிடுக :</p> <p>A : Manas – (Correct Alternative)</p> <p>மானஸ்</p> <p>B : Nagarjuna - Sagar</p> <p>நாகார்ஜன் – சாகர்</p> <p>C : Nam Dhapa</p> <p>நாம் தாபா</p> <p>D : Pakhu Nameri</p> <p>பக்கு நமேரி</p> |
| 13 | 13 | <p>Which is the highest peak of Shillong plateau ?</p> <p>ஷில்லாங் பீட்டுமியின் மிக உயரமான சிகரம் எது ?</p> <p>A : Nokrek – (Correct Alternative)</p> <p>நோக்ரேக்</p> <p>B : Nagahills</p> <p>நாகாகுன்று</p> |

| | | |
|----|----|---|
| | | C : Mizohills മിസോകുന്റു |
| | | D : Manipur മണിപ്പുർ |
| 14 | 14 | <p>The sand dunes near the _____ coast are known as Teris. _____ കടൽകരെ അരുകില് മണ്ണർകുന്റുകൾ ടെരിസ് എന്നു അറിയപ്പെടുകிறதു :</p> <p>A : Karnataka കർണ്ണാടകാ</p> <p>B : Malabar – (Correct Alternative) മലപാറ</p> <p>C : Konkan കൊന്ദകൻ</p> <p>D : Subarna സുപര്ണാ</p> |
| 15 | 15 | <p>the decade of _____ has registered highest growth rate of population in India. ഇന്തിയാവില് അതികമാണ മക്കൾതോകെ വാർഷിക വികിതമ് കാണപ്പെടുമ് പത്താண്ട് _____ ആകുമ്.</p> <p>A : 1961 - 1971 – (Correct Alternative) 1961 – 1971</p> <p>B : 1951 - 1961 1951 – 1961</p> <p>C : 1981 - 1991 1981 – 1991</p> <p>D : 1971 - 1981</p> |



| | | |
|----|----|---|
| | | 1971 – 1981 |
| 16 | 16 | <p>The correlation between two variables can be represented by :</p> <p>இருமாறிலிகளுக்கு இடைப்பட்ட உறவினை இதன் மூலம் காண்பிக்க இயலும் :</p> <p>A : Pie diagram வட்ட வரைபடம்</p> <p>B : Line graph கோட்டு வரைபடம்</p> <p>C : Dot map புள்ளி மேப்</p> <p>D : Scatter diagram – (Correct Alternative) சிதறல் வரைபடம்</p> |
| 17 | 17 | <p>Regionalization refers to :</p> <p>பிரதேசமயமாதல் எனப்படுவதாவது :</p> <p>A : Spatial information பரவல் சார்ந்த விவரங்கள்</p> <p>B : Spatial organization – (Correct Alternative) பரவல் சார்ந்த கூட்டமைப்பு</p> <p>C : Spatial interaction பரவல் சார்ந்த தொடர்பு</p> <p>D : Spatial equity பரவல் சார்ந்த சமநிலை</p> |
| 18 | 18 | Region, in one of its earlier conceptualisation has been associated with both terrestrial and extra-terrestrial world stated by : |

நிலப்பரப்பு மற்றும் அதனை தாண்டிய உலக நிலப் பகுதி 'இவற்றின் தொடர்பை விவரிப்பதே பிரதேசம் என்பதன் கருத்தாக்கம் என்கின்ற முந்தைய கால கருத்தை எடுத்துரைத்தவர் :

A : E.L. Semple

E.L. செம்ப்பல்

B : Homboldt

ஹம்போல்ட்

C : A. Ramesh

அ. ரமேஷ்

D : Aristotle – (Correct Alternative)

அரிஸ்டாட்டில்

| | | |
|----|----|--|
| 19 | 19 | In 1793 Lord Cornwallis created _____ system to increase the revenue of East India Company. கிழக்கிந்திய கம்பெனியால் வருவாயை அதிகரிக்க 1793-ல் லார்டு கார்ன்வாலிஷ் அவர்களால் _____ முறை உருவாக்கப்பட்டது. |
| 20 | 20 | A : Tenant system குத்தகை முறை B : Zamindari system – (Correct Alternative) ஜமீன்தாரி முறை C : Mahalwari system மஹால்வாரி முறை D : Ryotwari system ராயாத்திவாரி முறை |

Which place is called "Shrimp capital of India" ?

இந்தியாவின் எந்தப் பகுதி "இறால்களின் தலைநகர்" என்றழைக்கப்படுகிறது ?

A : Nellur – (Correct Alternative)

நெல்லூர்

B : Vijayawada

விஜயவாடா

C : Gundur

குண்டூர்

D : Kadappa

கடப்பா

| | | |
|----|----|--|
| 21 | 21 | <p>'The mean monthly rainfalls for different stations of a region are " Weighted " and expressed as percentage of the respective mean annual rainfalls' are called :</p> <p>ஒரு பிரதேசத்தின் சில மைய மாத சராசரி மழையளவின் அளவுகள் அதனுடைய ஆண்டு சராசரி மழையளவோடு மதிப்பீட்டு சுதாசித்ததை ஒப்பிட்டு பதிவிடுவது _____ எனப்படும்.</p> <p>தமிழ்நாடு கலைங்கரை மாணவரின் உயிர்நாடு</p> |
| 22 | 22 | <p>A _____ is a quantitative expression of spatial data within administrative boundaries.</p> <p>நிலப்படத்தில் அரசியலமைப்பு எல்லைகளில், வரையப்படும் அளவு சார்ந்த பரவல் புள்ளி விவரங்களை விளக்கும் வரைபடம் _____ ஆகும்.</p> |

A : Choropleth Maps – (Correct Alternative)

நிழற்பட்டை வரைபடம்

B : Isopleth Maps

சமகோட்டமுத்த வரைபடம்

C : Dasymetric Maps

டேசிமெட்ரிக் வரைபடம்

D : Dot Maps


புள்ளி வரைபடம்

23

23

_____ mapping can be used as a tool to identify and regionalise the areas having negative and positive impact over Y.

"Y" காரணியில், ஓரிடத்தின் பகுதிவாரி கணிப்பில் அதன் கூடுதல் மற்றும் கழித்தல் மதிப்புகளை நிலப்படமாக்க _____ என்கின்ற முறை பயன்படுத்தப்படுகிறது.



A : Choropleth

நிறப்பட்டை படம் ஒவ்வொரு மாணவரின் உயிர்நாடு

B : Residual – (Correct Alternative)

எஞ்சிய படம்

C : Complex thematic

பல்கருத்துரு படம்

D : Isopleth

சம அழுத்தக் கோட்டு படம்

24

24

_____ is the measurement of geometry of a drainage basin or of a part it.

வடிகால் அமைப்பு நிலப்பரப்பு அல்லது ஏதேனும் ஒரு பகுதியை வடிவமைப்பியல் கணக்கீடு செய்வது _____ ஆகும்.

| | | |
|----|----|--|
| | | <p>A : Morphometry – (Correct Alternative) வடிவமைப்பு கணக்கீடு</p> <p>B : Hypsometry உயர் கணக்கீடு</p> <p>C : Clinometry தளசாய்வு கணக்கீடு</p> <p>D : Physiography இயற்கை தோற்ற கணக்கீடு</p> |
| 25 | 25 | <p>_____ symbols can be used to represent the existence of a certain phenomenon in partially quantitative terms on maps.</p> <p>நிலப்படத்தில், சில குறிப்பிடத்தக்க காட்சிகளை ஓரளவிற்கான அளவுசார்ந்த வரையறைக்காக _____ குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.</p> <p>A : Uniform dot – (Correct Alternative) ஒரேயளவிலான புள்ளிகள்</p> <p>B : Area பரப்பு</p> <p>C : Pictorial காட்சி</p> <p>D : Line கோட்டு</p> |
| 26 | 26 | <p>_____ diagram depict wind condition in the form of a star - like diagram showing the average frequency and direction of wind at different stations.</p> <p>நட்சத்திர வடிவில் காற்றின் நிலைகளான வீசும் அலைவெண் மற்றும் திசை ஆகியவற்றை பல்வேறு நிலையங்களுக்கு வரையும் படம் _____ ஆகும்.</p> |

| | | |
|----|----|---|
| | | <p>A : Wind direction diagram காற்றுத்திசைப் படம்</p> <p>B : Wind-rose diagram – (Correct Alternative) காற்றுப் படம்</p> <p>C : Wind frequency diagram காற்று அலைவெண் படம்</p> <p>D : Wind flow diagram காற்று போக்குப் படம்</p> |
| 27 | 27 | <p>Tamil Nadu is located in _____. தமிழ்நாடு அமைந்திருப்பது _____.</p> <p>A : South east Asia ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில்</p> <p>B : South Asia தெற்கு ஆசியாவில்</p> <p>C : Southern part தெற்கு பகுதியில்</p> <p>D : A part of South-east Deccan plateau – (Correct Alternative) தக்காண பீட்டுமியின் தென்கிழக்கில் ஒரு பாதியாக</p> |
| 28 | 28 | <p>The total coastal length of Eastern Tamil Nadu is _____. தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரையின் மொத்த நீளம் _____.</p> <p>A : 937 km 937 கி.மீ.</p> <p>B : 673 km</p> |

| | | |
|----|----|--|
| | | <p>673 கி.மீ.</p> <p>C : 1000 km – (Correct Alternative)</p> <p>1000 கி.மீ.</p> <p>D : 1000 sq. km</p> <p>1000 சதுர கி.மீ.</p> |
| 29 | 29 | <p>The average elevation of Western Ghat is _____.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலையின் சராசரி உயரமானது :</p> <p>A : 1000 to 1500 m – (Correct Alternative)</p> <p>1000 முதல் 1500 மீ</p> <p>B : 1500 to 2300 m</p> <p>1500 முதல் 2300 மீ</p> <p>C : 500 to 900 m</p> <p>500 முதல் 900 மீ</p> <p>D : 100 to 500 m</p> <p>100 முதல் 500 மீ</p> |
| 30 | 30 | <p>The length of Palghat gap is about _____.</p> <p>பாலக்காட்டு கணவாயின் நீளமானது சராசரியாக :</p> <p>A : 16 km</p> <p>16 கி.மீ.</p> <p>B : 25 km – (Correct Alternative)</p> <p>25 கி.மீ.</p> <p>C : 18 km</p> <p>18 கி.மீ.</p> |



D : 29 km

29 கி.மீ.

31

31

Which of the following is correctly matched ?

Hills

Districts

- | | | | |
|-----|-------------------|---|----------------|
| (1) | Javadi hills | - | Dharmapuri |
| (2) | Kalrayan hills | - | Salem |
| (3) | Kolli hills | - | Villupuram |
| (4) | Pachaimalai hills | - | Tiruchirapalli |

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?

குன்றுகள் - வெங்கலாந்திர மாவட்டங்கள்

- | | | | |
|-----|---------------------|---|-------------------|
| (1) | ஜவாது குன்றுகள் | - | தர்மபுரி |
| (2) | கல்வராயன் குன்றுகள் | - | சேலம் |
| (3) | கொல்லி மலை | - | விழுப்புரம் |
| (4) | பச்சைமலை | - | திருச்சிராப்பள்ளி |

A : 1

1

| | | |
|----|----|--|
| | | <p>B : 2 2</p> <p>C : 3 – (Correct Alternative) 3</p> <p>D : 4 4</p> |
| 32 | 32 | <p>The drainage pattern that resembles branches of a tree is called : மரத்தின் கிளைகளின் தோற்றுத்தை ஒத்திருக்க கூடிய வடிகால் அமைப்பு :</p> <p>A : Dendritic pattern – (Correct Alternative) டெண்டிடிக் அமைப்பு</p> <p>B : Trellis pattern ட்ரெலீஸ் அமைப்பு</p> <p>C : Radial pattern ரேடியல் அமைப்பு</p> <p>D : Centripetal pattern சென்றீபீட்டல் அமைப்பு</p>  |
| 33 | 33 | <p>The major river that does not have deltas are : டெல்டா இல்லாத முக்கிய ஆறு _____ ஆகும்.</p> <p>A : River Amazon – (Correct Alternative) அமேசான் ஆறு</p> <p>B : River Ganges கங்கை ஆறு</p> <p>C : River Nile</p> |

நெல் ஆறு

D : River Mississippi

மிஸ்ஸிஸிப்பி ஆறு

34 34 The prominent feature deposited by ice sheets and elongated hill is called as :
பனிஉறைகளின் படிவத்தால் ஏற்படும் மிகப் பெரிய நிலத்தோற்றமானது _____ என அழைக்கப்படுகிறது.

A : Drumlins – (Correct Alternative)

ட்ரம்லின்ஸ்

B : Kettles

கெட்டில்ஸ்

C : Moraines

மொரைன்கள்

D : Eskers

எஸ்கர்ஸ்



35 35 The Bleaching of coral reefs takes place because of :
முருகை பார்களில் சுண்ணாம்பு ஏற்றல் _____ மூலம் நடக்கிறது.

A : Decrease in water salinity

நீரின் உப்புத்தன்மை குறைவதினால்

B : Sedimentation

படியவைத்தல்

C : Pollution – (Correct Alternative)

மாசுபடுதல்

D : Stress from high water Temperature

நீரின் வெப்பம் அதிகரிப்பினால் உண்டாகும் அழுத்தம்

36

36

Match 'A' with 'B' and choose the correct answer from the options given below :

A

- | | |
|---------------|-------------------------|
| (a) Cyclones | (i) China sea |
| (b) Tornadoes | (ii) Bay of Bengal |
| (c) Hurricane | (iii) Mississippi Basin |
| (d) Typhoons | (iv) Caribbean sea |

B

'A' - வை 'B' - உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :

A

- | | |
|---------------|---------------------------|
| (a) சூறாவளி | (i) சீனக் கடல் |
| (b) டொர்ன்டோ | (ii) வங்காள விரிகுடா |
| (c) ஹரிக்கேன் | (iii) மிசிசிப்பி வடிநிலம் |
| (d) டைபூன் | (iv) கர்பியன் கடல் |

B

A : (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)

(a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)

B : (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

(a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

C : (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

(a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

D : (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i) – (Correct Alternative)

(a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

37

37

Assertion (A) : The Monsoon winds do not yield rainfall in Rajasthan.

Reason (R) : The Aravallis being parallel to the direction of the Monsoon winds.

கூற்று (A) : ராஜஸ்தானில் பருவக்காற்றுகளால் மழை இல்லை.

காரணம் (R) : ஆரவல்லி மலைத்தொடர் பருவக்காற்று வீசும் திசைக்கு இணையாக உள்ளது.

A : Both (A) and (R) are correct – (Correct Alternative)

இரண்டும் சரி

B : Both (A) and (R) are false

இரண்டும் தவறு

C : (A) is correct, but (R) is false

கூற்று சரி; காரணம் தவறு

D : (A) is false, but (R) is correct

கூற்று தவறு; காரணம் சரி

38 38 _____ system to track thunder storms to alert the people from Major disaster in United States .

ஜக்கிய நாடுகளின் சூறாவளி பெரு அழிவிலிருந்து மக்களை எச்சரிக்கைப்படுத்தும் திறன் கொண்டது _____

A : Doppler Radar – (Correct Alternative)

டாப்லர் ராடார்

B : Swathi Radar

ஸ்வாதி ராடார்

C : Uttam Radar

உத்தம் ராடார்

D : Zhuk Radar

ஜுக் ராடார்

39 39

According to _____ "Demographic Transitions refers to the population cycle that begins with the fall in the death rate and concludes with a decline in birth rate".

_____ கூற்றுப்படி மக்கள்தொகை நிலைமாற்ற காலம் என்பது மக்கள் தொகை சுழற்சியாகும். இம்மக்கள் தொகை சுழற்சி என்பது இறப்பு விகித குறைவில் தொடங்கி பிறப்பு விகித சரிவில் முடிவடைகிறது.

A : E.G. Dolan – (Correct Alternative)

இ.ஜி. டோலன்

B : W.S. Thompson

டபுள்யூ.எஸ். தாம்பசன்

C : Robert Malthus Thomas

இராபர்ட் மால்தூஸ் தாமஸ்

D : Frank W. Notestein

பிராங்க் டபுள்யூ நோட்ஸ்டீன்

| | | |
|----|----|--|
| 40 | 40 | <p>Choose the correct order of most populous state of India:</p> <p>இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.</p> <p>A : Maharashtra, Uttar Pradesh, Bihar, Madhya Pradesh, West Bengal மஹாராஷ்டிரா, உத்திர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம்</p> <p>B : West Bengal, Madhya Pradesh, Uttar Pradesh, Bihar, Maharashtra மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பீஹார், மஹாராஷ்டிரா</p> <p>C : Uttar Pradesh, Maharashtra, Bihar, West Bengal, Madhya Pradesh – (Correct Alternative) உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம்</p> <p>D : Uttar Pradesh, West Bengal, Madhya Pradesh, Maharashtra, Bihar உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார்</p> |
|----|----|--|

41 41 In which Country there have been Financial penalties for parents who have had more than two children ?
எந்த நாட்டில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் முன்றாவது குழந்தை இருக்கும் பெற்றோருக்கு நிதி தண்டனை அளிக்கப்படுகிறது ?

A : Singapore – (Correct Alternative)

சிங்கப்பூர்

B : Malaysia

மலேசியா

C : Indonesia

இந்தோனேசியா

D : Thailand

தாய்லாந்து



42 42 According to the World Sex Ratio, the Country which has 315 males per 100 females is :
உலகின் பாலின விகிதப்படி, எந்த நாட்டில் 100 பெண்களுக்கு 315 ஆண்கள் உள்ளனர் ?

A : Iran

இரான்

B : Iraq

இராக்

C : Kattar – (Correct Alternative)

கத்தார்

D : Egypt

எகிப்து

43 43 Statement I : Antarctic Seas are the most productive systems of the world during summer.
Statement II : Antarctic region receives 24 hour solar energy in summer.
கூற்று 1 : அண்டார்க்டிக் கடல்கள் கோடையில் மிகப் பெரும் உற்பத்தி அமைப்புகளாக

விளங்குகின்றன.

கூற்று 2 : அண்டார்க்டிக் பகுதி கோடையில் 24 மணி நேரமும் சூரிய சக்தியைப் பெறுகின்றன.

A : Only Statement I is true

கூற்று 1 மட்டும் சரி

B : Only Statement II is true

கூற்று 2 மட்டும் சரி

C : Statement I is the best explanation of statement II – (Correct Alternative)

கூற்று 1 கூற்று 2 -ன் சரியான விளக்கம்

D : Both the statements are false

இரண்டு கூற்றுகளும் தவறு

| | | |
|----|----|--|
| 44 | 44 | Mercalli Scale ranks intensities of _____ on a 12 point scale (1 to 12). மெர்க்கல்லி அளவை _____ யின் செறிவுகளை 1 முதல் 12 வரை அளவைகளில் வரிசைப்படுத்துகிறது. A : Temperature வெப்பநிலை B : Pressure அழுத்தம் C : Earthquake – (Correct Alternative) புவியதிர்ச்சி D : Tsunami சனாமி |
| 45 | 45 | |

Match the following

| Lakes | States |
|-----------------|---------------------|
| (a) Sambhar | (i) Manipur |
| (b) Vembanad | (ii) Andhra Pradesh |
| (c) Kolleru | (iii) Rajasthan |
| (d) Loktak lake | (iv) Kerala |

பின்வருவனவற்றை பொருத்துக :

| ஏரிகள் | மாநிலங்கள் |
|------------------|----------------------|
| (a) சாம்பார் | (i) மணிப்பூர் |
| (b) வேம்பநாடு | (ii) ஆந்திர பிரதேசம் |
| (c) கொள்ளீரு | (iii) இராஜஸ்தான் |
| (d) லோக்டாக் ஏரி | (iv) கேரளா |



A : (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)

(a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)

B : (a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)

(a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)

C : (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

(a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

D : (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i) – (Correct Alternative)

(a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)

46 46 The National Planning Commission and the National Remote Sensing Agency have divided the India into :

தேசிய திட்டக்குழு மற்றும் தேசிய தொலையுணர்வு நிறுவனம் இந்தியாவை இவ்வாறாக பிரித்துள்ளது :

| | | |
|----|----|--|
| | | <p>A : 8 agro-climatic regions 8 வேளாண் – காலநிலை பிரதேசங்கள்</p> <p>B : 10 agro-climatic regions 10 வேளாண் – காலநிலை பிரதேசங்கள்</p> <p>C : 15 agro-climatic regions – (Correct Alternative) 15 வேளாண் – காலநிலை பிரதேசங்கள்</p> <p>D : 50 agro-climatic regions 50 வேளாண் – காலநிலை பிரதேசங்கள்</p> |
| 47 | 47 | <p>Which one of the following source of data collected by sensors ? கீழ்வருபனவற்றுள் உணர்விகள் மூலம் சேகரிக்கப்படும் தரவு எது ?</p> <p>A : Cadastral Maps கடஸ்ட்ரால் வரைபடம்</p> <p>B : Satellite Images – (Correct Alternative) செயற்கைகோள் படிமம்</p> <p>C : Topographical Maps தலப்படங்கள்</p> <p>D : Atlas Maps அட்லஸ் வரைபடம்</p> |
| 48 | 48 | <p>The size of the smallest recording unit of data or the smallest size of feature that can be mapped or measured is called : தரவின் ஒரு சிறிய பகுதியை பதிவு செய்தல் அல்லது சிறிய உருவமுள்ள பண்புக் கூறை படமாக்குதல் அல்லது அளவீடு செய்தலுக்குப் பெயர் :</p> <p>A : Management மேலாண்மை</p> |

| | | |
|----|----|--|
| | | <p>B : Modeling காட்சிப்படுத்துதல்</p> <p>C : Sampling மாதிரி எடுத்தல்</p> <p>D : Resolution – (Correct Alternative) பகுதிறன் செய்தல்</p> |
| 49 | 49 | <p>Which one of the following is the selecting observations from the population without any specific rules. பின்வரும் முறைகளில் மக்கள்தொகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வில் கட்டுப்பாடுகளற்ற மாதிரி முறை எது ?</p> <p>A : Systematic Sampling முறையான மாதிரி</p> <p>B : Stratified Sampling அடுக்கமைவு மாதிரி</p> <p>C : Random Sampling – (Correct Alternative) முறையற்ற மாதிரி</p> <p>D : Spatial Sampling இடத்திலான மாதிரி</p> |
| 50 | 50 | <p>Sampling errors can be reduced : மாதிரி பிழைகளை இதன் மூலம் குறைக்க முடியும் :</p> <p>A : Convenient Sampling வசதியான மாதிரி</p> <p>B : Decreasing Sample Size மாதிரி அளவை குறைத்தல்</p> |

| | | |
|----|----|---|
| | | <p>C : Increasing Sample size – (Correct Alternative) மாதிரி அளவை அதிகரித்தல்</p> <p>D : Neutral Sample Size நடுநிலை மாதிரி அளவை</p> |
| 51 | 51 | <p>_____ is not included in Restricted Random Sampling. கட்டுப்படுத்தப்பட்ட சீரற்ற மாதிரியில் _____ சேர்க்கப்படவில்லை.</p> <p>A : Quota sampling – (Correct Alternative) ஓதுக்கீடு மாதிரி</p> <p>B : Stratified sampling அடுக்கு மாதிரி</p> <p>C : Systematic sampling முறையான மாதிரி</p> <p>D : Cluster sampling கொத்து மாதிரி</p> |
| 52 | 52 | <p>Which of the following Indian region is called as functional region ? கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய பிரதேசத்தில் எது செயல்பாட்டு பிரதேசம் ஆகும் ?</p> <p>A : Punjab பஞ்சாப்</p> <p>B : Karnataka கர்நாடகா</p> <p>C : Delhi – (Correct Alternative) டெல்லி</p> <p>D : Bihar</p> |



பீஹார்

| | | |
|----|----|---|
| 53 | 53 | <p>Who is the first to divide the earth into major natural regions on the basis of climatic parameters ? காலநிலை கூறுபாடுகளை அடிப்படையாக வைத்து முதன்முதலில் முதன்மை இயற்கை பிராந்தியங்களை பிரித்தவர் யார் ?</p> <p>A : Homer Hoyt ஹோமர் ஹாய்ட் B : Ptolemy தாலமி C : Herbertson – (Correct Alternative) ஹெர்பர்ட்சன் D : Strabo ஸ்டிராபோ</p> |
| 54 | 54 | <p>An area having homogeneity of physical and cultural _____. இயல் மற்றும் கலாச்சாரத்தின் ஒற்றுமை கொண்ட பகுதி :</p> <p>A : City மாநகரம் B : Village கிராமம் C : Town நகரம் D : Region – (Correct Alternative) பகுதி</p> |
| 55 | 55 | Regionalism is a concept of _____ geography. |

பிராந்தியவாதம் என்பது _____ புவியியலின் கருத்துப் படிவம் :

A : Political – (Correct Alternative)

அரசியல்

B : Economic

பொருளாதார

C : Agricultural

விவசாய

D : Social

சமூக

56

56

Laterite soil is present in _____ district of Tamilnadu.

தமிழ்நாட்டில் சரளை மண் காணப்படும் மாவட்டம் _____ ஆகும்.



A : Coimbatore

கோயம்புத்தூர்

B : Erode

எரோடு

C : Kanyakumari

கன்னியாகுமரி

D : Tanjore – (Correct Alternative)

தஞ்சாவூர்

57

57

Equilibrium theory known as :

சமநிலை கொள்கை என்பது _____.

A : A third model of landforms development – (Correct Alternative)

| | | |
|----|----|--|
| | | <p>ஒரு மூன்றாம் மாதிரி நிலத்தோற்றும் வளர்ச்சி</p> <p>B : A fourth model of landforms development</p> <p>ஒரு நான்காம் மாதிரி நிலத்தோற்றும் வளர்ச்சி</p> <p>C : Theory of crustal changes</p> <p>உள் கோண மாற்ற கொள்கை</p> <p>D : Slope development</p> <p>சரிவு வளர்ச்சி</p> |
| 58 | 58 | <p>A continuous ridge system running across the floors of all oceans for _____.</p> <p>அனைத்து சமுத்திரங்களின் கடல் அடி மலைத்தொடரின் நீளமானது :</p> <p>A : 44,000 km 44,000 கிலோ மீட்டர்</p> <p>B : 46,000 km 46,000 கிலோ மீட்டர்</p> <p>C : 64,000 km – (Correct Alternative) 64,000 கிலோ மீட்டர்</p> <p>D : 40,000 km 40,000 கிலோ மீட்டர்</p>  |
| 59 | 59 | <p>In Candolle's plant classification _____ group includes plant which require uniformly high temperature and abundant supply of moisture.</p> <p>கேண்டலின் தாவர வகைப்பாட்டில் உள்ள _____ குழுவில், தாவரங்களுக்கு ஒரே மாதிரியான மிக அதிக வெப்பமும், ஈரப்பதமும் தேவைப்படுகிறது.</p> <p>A : Xerophytes ஜீரோபைட்ஸ்</p> <p>B : Megatherms – (Correct Alternative)</p> |

| | | |
|----|----|--|
| | | <p>மெகாதெர்மஸ்</p> <p>C : Mesotherms</p> <p>மீசோதெர்மஸ்</p> <p>D : Microtherms</p> <p>மைக்ரோதெர்மஸ்</p> |
| 60 | 60 | <p>Moses and lichens are the examples of group of vegetation known as in the snowbound Arctic region :</p> <p>மோசஸ் மற்றும் லிச்சன்ஸ் போன்றவை _____ என்ற பணி மூடிய ஆர்க்டிக் பிரதேச தாவரக் குழுமம் ஆகும்.</p> <p>A : Microtherms</p> <p>மைக்ரோதெர்மஸ்</p> <p>B : Mesotherms</p> <p>மீசோதெர்மஸ்</p> <p>C : Hekistotherms – (Correct Alternative)</p> <p>ஹெகிஸ்டோதெர்மஸ்</p> <p>D : Xerophytes</p> <p>ஐரோஃபைட்ஸ்</p> |
| 61 | 61 | <p>In Thornthwait climatic classification the T/E Index Temperature province of _____ is denoted by the letter 'E'.</p> <p>தார்ன்தவைத் காலநிலை வகைபாட்டில் பயன்படுத்தும் T/E அட்டவணையில் உள்ள வெப்பநிலை பிரதேசமான _____ 'E' என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.</p> <p>A : Taiga</p> <p>டைகா</p> <p>B : Tundra – (Correct Alternative)</p> <p>தூந்திரம்</p> |

| | | |
|----|----|--|
| | | C : Frost பனிப்படர்வு D : Tropical அயனமண்டலம் |
| 62 | 62 | <p>_____ is a acropolis site. _____ ஒரு மலை உச்சி தலமாகும்.</p> <p>A : Oxford ஆக்ஸ்போர்டு B : Jerusalem ஜெருசலம் C : Mecca மெக்கா D : Edinburgh – (Correct Alternative) எடின்பர்க்</p> |
| 63 | 63 | <p>Timbuktu is an example for _____. டிம்புக்து ஒரு _____ க்கு உதாரணமாகும்.</p> <p>A : Resource site வளங்களின் தலம் B : Frontier situation எல்லை சூழ்மைவு C : Central situation மைய சூழ்மைவு D : Linear situation – (Correct Alternative)</p> |



நீள்வடிவ சூழ்மைவு

| | | |
|----|----|---|
| 64 | 64 | <p>Walter Christaller proposed the central place theory in _____.</p> <p>வால்டல் கிறிஸ்டாலர் _____ ம் ஆண்டு மைய இட கோட்பாட்டை எடுத்து மொழிந்தார்.</p> <p>A : 1933 – (Correct Alternative) 1933 B : 1943 1943 C : 1911 1911 D : 1921 1921</p> |
| 65 | 65 | <p>The law of the primate city was propounded by _____.</p> <p>முதன்மை நகர விதியை முன் எடுத்துரைத்தவர் _____ ஆவர்.</p> <p>A : Mark Jefferson – (Correct Alternative) மார்க் ஜெஃவர்சன் B : Victor Jones விக்டர் ஜோன்ஸ் C : Howard Nelson ஹாவர்ட் நெல்சன் D : Homer Hoyt ஹோமர் ஹாய்ட்</p> |
| 66 | 66 | <p>_____ means the city of the Dead.</p> <p>_____ என்பது இறந்த நகரமாகும்.</p> |

| | | |
|----|----|---|
| | | <p>A : Metropolis மெட்ரோபாலிஸ்</p> <p>B : Necropolis – (Correct Alternative) நக்ரோபாலிஸ்</p> <p>C : Ecopolis இயோபாலிஸ்</p> <p>D : Polis பாலிஸ்</p> |
| 67 | 67 | <p>The process of combustion of garbage at a temperature usually above 200°C is known as _____ of solid waste. திடக்கழிவு குப்பைகளை 200°C மேற்பட்ட வெப்பநிலையில் வழக்கமாக ஏரித்து சாம்பலாக்கும் செய்முறை _____ என்று அழைக்கப்படுகிறது.</p> <p>A : Pyrolysis பைரோலிசிஸ்</p> <p>B : Incineration – (Correct Alternative) இன்சினரேசன்</p> <p>C : Vitrification விட்ரிபிகேசன்</p> <p>D : Microbial degradation மைக்ரோபியல் டிகிரடேஷன்</p> |
| 68 | 68 | <p>In the year _____ the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) began. முறைந்து வரும் வனவிலங்கு தாவர வகைகளில் பண்ணாட்டு சந்தை மாநாடு (CITES) துவங்கிய ஆண்டு _____.</p> <p>A : 1973 – (Correct Alternative)</p> |

| | | |
|----|----|--|
| | | <p>1973 B : 1979 1979 C : 1981 1981 D : 1985 1985</p> |
| 69 | 69 | <p>Pyrolysis involves heating of solid waste at _____ temperature in oxygen deficient conditions. குறைந்த ஆக்ஸிஜன் தேவைப்பாட்டில், திடக்கழிவை பைரோலிசிஸ் எரியுட்டும் முறையில் _____ வெப்பநிலை தேவைப்படுகின்றது.</p> <p>A : 500° - 600°C 500° – 600° செ B : 600° - 800°C – (Correct Alternative) 600° – 800° செ C : 1200° - 1400°C 1200° – 1400° செ D : 200° - 400°C 200° – 400° செ</p> |
| 70 | 70 | <p>_____ is capable of picking up poisonous substances present in waste dumps. திடக்கழிவு பொதிவில் உள்ள விஷத்தன்மையுள்ள பொருட்களை நீக்க உதவுகிறது.</p> <p>A : Polyethylene terephthalate – (Correct Alternative) பாலி எத்திலின் டெட்ராஃப்தலேட்</p> |



| | | |
|----|----|---|
| | | <p>B : Polyvinyl Chloride பாலிவினெல் குளோரேட்</p> <p>C : Polyurethanes பாலியூரைத்தனஸ்</p> <p>D : Polystyrene பாலிஸ்டைரீன்</p> |
| 71 | 71 | <p>Tanneries are required to treat their liquid effluents to reduce the BOD level below 30mg/litre over _____ period. தோல் பதனிடும் துறைகள், தங்களுடைய நீர் கழிவுகளை சுத்திகரிக்கவும் BOD நிலைய 30mg/litre கீழ் கொண்டு வரவும், _____ நாட்களை எடுத்துக் கொள்கிறது.</p> <p>A : 7 days 7 நாட்கள்</p> <p>B : 8 days 8 நாட்கள்</p> <p>C : 15 days 15 நாட்கள்</p> <p>D : 5 days – (Correct Alternative) 5 நாட்கள்</p> |
| 72 | 72 | <p>_____ is the largest Railway zone in India. இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே மண்டலம் _____ ஆகும்.</p> <p>A : Northern Railway – (Correct Alternative) வடக்கு ரயில்வே</p> <p>B : North Eastern Railway வடகிழக்கு ரயில்வே</p> |

| | | |
|----|----|---|
| | | C : Eastern Railway கிழக்கு ரயில்வே |
| | | D : Central Railway மத்திய ரயில்வே |
| 73 | 73 | <p>Possesses about two-fifths of the world's total potential hydro-power. கீழ்க்கண்டவற்றுள் உலகின் ஜந்தில் இரண்டு மடங்கு நீர்மின் உற்பத்தி திறன் _____ கொண்டுள்ளது.</p> <p>A : Africa – (Correct Alternative) ஆப்ரிக்கா</p> <p>B : Asia ஆசியா</p> <p>C : America அமெரிக்கா</p> <p>D : Europe ஐரோப்பா</p> |
| 74 | 74 | <p>Which of the following is a monopoly in the production of caliche ? காலிச் உற்பத்தியில் தனி உரிமைக் கொண்டது எது ?</p> <p>A : Nauru Island நாரா தீவு</p> <p>B : Chile – (Correct Alternative) சிலி</p> <p>C : Tunisia துனிசியா</p> |



| | | |
|----|----|---|
| | | D : Poland போலந்து |
| 75 | 75 | <p>Jet fuels are mainly refined from _____.</p> <p>ஜெட் எரிபொருள்கள் முக்கியமாக _____ லிருந்து சுத்திகரிக்கப்படுகிறது.</p> <p>A : Naptha நாப்தா</p> <p>B : Kerosene – (Correct Alternative) கெரோசின்</p> <p>C : Gasoline கேசோலின்</p> <p>D : Bitumen பிட்டுமென்</p> |
| 76 | 76 | <p>Global ship building industry is currently dominated by _____.</p> <p>உலகளாவிய கப்பல் கட்டுமான தொழில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் நாடு _____.</p> <p>A : Netherland நெதர்லாந்து</p> <p>B : Norway நார்வே</p> <p>C : South Korea – (Correct Alternative) தென் கொரியா</p> <p>D : North Korea வட கொரியா</p> |
| 77 | 77 | The inner bark of the jute plant which grow to a height of _____. |

சணல் செடியின் உள் பட்டை _____ உயரம் வரை வளரும்.

A : 6 to 10 feet

6 முதல் 10 அடி

B : 8 to 12 feet

8 முதல் 12 அடி

C : 5 to 10 feet

5 முதல் 10 அடி

D : 6 to 12 feet – (Correct Alternative)

6 முதல் 12 அடி

78

78

_____ is a key concerned with the identification of an individual object or condition in Aerial photointerpretation.

_____ என்பது வான்வெளி புகைப்பட விபரணத்தில் ஒரு தனிப்பட்ட பொருளை கண்டுபிடிக்க உதவும் ஒரு திறவுகோல் ஆகும்.

A : Item key – (Correct Alternative)

உருப்படி திறவுகோல்

B : File key

கோப்பு திறவுகோல்

C : Photo key

ஓளிப்பட திறவுகோல்

D : Desk key

மேசை திறவுகோல்

79

79

_____ Focal length with a 230 mm format provides the best combination of geometric strength and photographic scale for Mapping.

_____ குவியமை தூரமும் 230mm அலகும் ஒரு சிறந்த சேர்க்கையான புவியளவு மற்றும் நிழற்பட அளவும் உள்ள ஒரு நிலப்பட உருவாக்கத்திற்கு உதவும்.

A : 152 mm – (Correct Alternative)

152 மி.மீ

B : 121 mm

121 மி.மீ

C : 100 mm

100 மி.மீ

D : 135 mm

135 மி.மீ

| | | |
|----|----|--|
| 80 | 80 | <p>A sensor with 8-bit resolution has a range of _____ values. ஒரு உணர்வியின் 8 துணுக்கு பண்புறுதியின் தொலைவளவு என்பது _____.</p> <p>A : 16 16 B : 64 64 C : 256 – (Correct Alternative) 256 D : 128 128</p> |
|----|----|--|



| | | |
|----|----|--|
| 81 | 81 | <p>The CARTOSAT - 2 with spatial resolution of _____ meters was launched in 2007. 2007-ல் அனுப்பப்பட்ட கார்ட்டோஸாட்-2-ன் பரவல் பார்வை _____ மீட்டரில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p> <p>A : 1 meter – (Correct Alternative) 1 மீட்டர்</p> |
|----|----|--|

| | | |
|----|----|--|
| | | <p>B : 5.8 meters 5.8 மீட்டர்</p> <p>C : 23.5 meters 23.5 மீட்டர்</p> <p>D : 30 meters 30 மீட்டர்</p> |
| 82 | 82 | <p>In which year solar power policy was announced in Tamil Nadu ? தமிழ்நாடு சூரியசக்தி கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது ?</p> <p>A : 2011 2011</p> <p>B : 2012 – (Correct Alternative) 2012</p> <p>C : 2014 2014</p> <p>D : 2013 2013</p>  |
| 83 | 83 | <p>_____ is the mountain range formed by the oceanic - continental convergence. கடல் மற்றும் கண்டம் குவிந்து உருவாகிய மலைத் தொடர் _____.</p> <p>A : Andes – (Correct Alternative) ஆன்டிஸ்</p> <p>B : Himalayas இமயமலை</p> <p>C : Alps</p> |

| | | |
|----|----|--|
| | | <p>ஆல்ப்ஸ் D : Rocky ராக்கி</p> |
| 84 | 84 | <p>Aleutian islands and Mariana islands are formed due to : அலுசியன் தீவுகள் மற்றும் மாரியான தீவுகள் உருவானதற்கு காரணம் :</p> <p>A : Volcanic activity – (Correct Alternative) எரிமலையின் செயல்</p> <p>B : Compressional force அழுக்கு விசை</p> <p>C : Tentional force இழுப்பு விசை</p> <p>D : Earth Movement புவி நகர்வு</p> |
| 85 | 85 | <p>The rift valley of _____ in India lies between the Vindhya and Satpura block mountains. இந்தியாவில் _____ விந்தியன் மற்றும் சாட்டூரா பிண்ட மலைகளுக்கு இடையே இருக்கும் பிளவு பள்ளத்தாக்கு ஆகும்.</p> <p>A : River Narmada – (Correct Alternative) நர்மதா நதி</p> <p>B : River Ganga கங்கை நதி</p> <p>C : River Tapti தப்தி நதி</p> <p>D : River Yamuna</p> |

| | | |
|----|----|---|
| | | யமுனை நதி |
| 86 | 86 | <p>Koppen's climatic classification is based on :</p> <p>கோப்பனின் காலநிலை வகைபாடு எதை அடிப்படையாகக் கொண்டது ?</p> <p>A : Soil, Temperature and precipitation மண், வெப்பநிலை மற்றும் மழைப் பொழிவு</p> <p>B : Temperature, Precipitation and Vegetation – (Correct Alternative) வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் தாவரங்கள்</p> <p>C : Evapotranspiration, Temperature, Humidity நீராவிப்போக்கு, வெப்பநிலை, ஈரப்பதம்</p> <p>D : Temperature, Humidity and Vegetation வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் தாவரங்கள்</p> |
| 87 | 87 | <p>Which of the following places experience 'Af' type of climate ?</p> <p>கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் 'Af' வகை காலநிலை நிலவும் இடம் எது ?</p> <p>A : Iquitos (4° S Latitude) – (Correct Alternative) ஈக்விடாஸ் (4° தெ அட்சரேகை)</p> <p>B : Capetown (34° S Latitude) கேப்டவன் (34° தெ அட்சரேகை)</p> <p>C : Cairns (17° S Latitude) கெய்ர்ன்ஸ் (17° தெ அட்சரேகை)</p> <p>D : Mumbai (18° N Latitude) மும்பை (18° வ அட்சரேகை)</p> |
| 88 | 88 | Tehri Dam of Uttarakhand the construction technical Assistance and financial aid was given by : |

உத்ரகாண்டின் டெக்ரி அணைக்கட்டுமான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி உதவி வழங்கிய நாடு :

A : Israel

இஸ்ரேல்

B : France

பிரான்சு

C : Canada

கனடா

D : Soviet Russia – (Correct Alternative)

சோவியத் ரஷ்யா

89 89 Which of the following five year plan period the special attention was given by the Government to establish 'high tech' and electronic industries ?

பின்வரும் ஜந்தாண்டு திட்டங்களில் 'உயர் தொழில் நுட்பம்' மற்றும் மின்சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவுதல் குறித்து சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டது எப்போது ?



A : The Fifth five-year plan

ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட காலம்

B : The Sixth five-year plan

ஆறாவது ஐந்தாண்டு திட்ட காலம்

C : The Seventh five-year plan – (Correct Alternative)

ஏழாவது ஐந்தாண்டு திட்ட காலம்

D : Ninth five-year plan

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்ட காலம்





90 90 The Urban Land Ceiling Act in India Launched in the year :



இந்தியாவில் நகர நிலவரம்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு :

- A : 1947
1947
- B : 1950
1950
- C : 1969
1969
- D : 1976 – (Correct Alternative)
1976



| | | |
|----|----|--|
| 91 | 91 | <p>Diseases such as _____ is common where the polished rice is the stable food.</p> <p>மெருகேற்றப்பட்ட அரிசியே நிரந்தர உணவாக இருக்கும் இடத்தில் _____ போன்ற நோய்கள் பரவலாக காணப்படும்.</p>  <p>A : Flu ப்ளூ</p> <p>B : Filaria ஃபைலேரியா</p> <p>C : Diarrhoea வயிற்றுப்போக்கு</p> <p>D : Beri - Beri – (Correct Alternative) பெரி – பெரி</p> |
|----|----|--|

| | | |
|----|----|--|
| 92 | 92 | <p>Which one of the following regression lines diagram shows 'No Correlation' ?</p> <p>சீழ்கண்ட தொடர்பு போக்கு கோட்டு படத்தில் 'ஐட்டுறவு இல்லை' என்று காட்டும் படம் எது ?</p> <p>A :</p> |
|----|----|--|





D :



93

93

Which one of the following is the best measure of comparing variability in two series ?

மாறுந்தன்மையுடைய இரண்டு தொடரணியை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதற்கு கீழ்கண்டவற்றுள் எது ஒன்று சரியானது ?

| | | |
|----|----|---|
| | | <p>A : Correlation ஒட்டுறவு</p> <p>B : Regression தொடர்பு போக்கு</p> <p>C : Co-efficient of Variation – (Correct Alternative) மாறுபாட்டுக்கெழு</p> <p>D : Standard Deviation திட்ட விலக்கம்</p> |
| 94 | 94 | <p>Which one of the following measures indicates the spatial variation and orientation of a point distribution ? கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒரு அளவீடு புள்ளி பரவலில் உள்ள இடப்பரப்பு வேறுபாடு மற்றும் திசையமைவை சுட்டிக்காட்டுகின்றது ?</p> <p>A : Standard Distance – (Correct Alternative) திட்ட தூரம்</p> <p>B : Standard Deviation திட்ட விலக்கம்</p> <p>C : Co-efficient of Variation மாறுபாட்டுக்கெழு</p> <p>D : Dispersion சிதறல்</p> |
| 95 | 95 | <p>More complicated regression model known as : மிகவும் சிக்கலான தொடர்பு போக்கு மாதிரி என அறிவது :</p> <p>A : Simple linear regression model எளிய நேர்கோட்டு தொடர்பு போக்கு மாதிரி</p> |

| | | |
|----|----|--|
| | | <p>B : Bivariate regression model இருமாறி தொடர்பு போக்கு மாதிரி</p> <p>C : Trend Analysis போக்கு பகுப்பாய்வு</p> <p>D : Multivariate regression model – (Correct Alternative) பல்வேறுபட்ட தொடர்பு போக்கு மாதிரி</p> |
| 96 | 96 | <p>Which of the following cannot be calculated if any observation is zero ? கூர்நோக்கு பூஜ்ஜியமாக இருந்தால் பின்வருவனவற்றில் எது கணக்கிட முடியாது ?</p> <p>A : Arithmetic Mean எண் கணித சராசரி</p> <p>B : Harmonic Mean – (Correct Alternative) இசைச் சராசரி</p> <p>C : Geometric Mean பெருக்குச் சராசரி</p> <p>D : Median இடைநிலை</p> |
| 97 | 97 | <p>Who is explained about the Regional planning is based on a specific planning structure ? பிராந்தியத் திட்டமிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட திட்டமிடுதல் அமைப்பைப் பொறுத்தது என்று கூறியவர் :</p> <p>A : Ptolemy தாலமி</p> <p>B : Gilkson – (Correct Alternative) கிள்க்சன்</p> |

| | | |
|----|----|--|
| | | C : Homer ஹோமர் D : Thales தாலஸ் |
| 98 | 98 | <p>Mention who is explained about the Region is defined as a differentiated segment of the Earth's Surface.</p> <p>பிராந்தியம் என்ற சொல் புவிப்பரப்பிலுள்ள பல்வேறு அமைப்புகளைப் பற்றியது என்று கூறியவர் யார் ?</p> <p>A : Homer ஹோமர் B : Herodotus எரோடோடஸ் C : Anaximander அனாக்சிமெண்டர் D : Whittlesey – (Correct Alternative) விட்லசி</p> |
| 99 | 99 | <p>The different Language areas on a map is known as the following region :</p> <p>பல்வேறு மொழிகள் நிறைந்த பகுதியானது புவிப்படத்தில் கீழ்க்கண்ட பிரதேசமாக / பிராந்தியமாக அழைக்கப்படுகிறது.</p> <p>A : Cultural Region கலாச்சாரப் பிரதேசம் B : Economic Region பொருளாதாரப் பிரதேசம் C : Language Region – (Correct Alternative)</p> |



| | | |
|-----|-----|---|
| | | <p>மொழிப் பிரதேசம்</p> <p>D : Climatic Region</p> <p>காலநிலைப் பிரதேசம்</p> |
| 100 | 100 | <p>Planning for a Variety of regions which together form a system and subordinate system is known as :</p> <p>பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து அதற்கு துணைபுரியும் விதமாக அமைப்புகளையும் சேர்த்து திட்டமிடுதல் என்பது :</p> <p>A : Multi level Planning – (Correct Alternative)</p> <p>பல்நோக்கு திட்டம்</p> <p>B : Single level Planning</p> <p>ஒருமுக திட்டம்</p> <p>C : National Capital Planning</p> <p>தேசிய மூலதன திட்டம்</p> <p>D : North Eastern Region Planning</p> <p>வடகிழக்கு பிரதேச திட்டம்</p> |
| 101 | 101 | <p>Name the project which connects Mannar Bay with Palk strait.</p> <p>மன்னார் வளைகுடாவையும் பாக் சந்தியையும் இணைக்கும் திட்டத்தின் பெயர் என்ன ?</p> <p>A : National Development Scheme</p> <p>தேசிய வளர்ச்சி திட்டம்</p> <p>B : Sethu Samudra Scheme – (Correct Alternative)</p> <p>சேது சமுத்திர திட்டம்</p> <p>C : Tamil Nadu Salt Production Scheme</p> <p>தமிழ்நாடு உப்பு உற்பத்தி திட்டம்</p> <p>D : Poombughar Shipping Corporation</p> |

பூம்புகார் கப்பல் கழகம்

102

102

Match the following Indian manufacturing regions given in **List - I** with The industrial centres given in **List - II**.

List - I

- (a) Kolkata conurbation
- (b) Ahamedabad-Vadodara region
- (c) Mumbai-Poona region
- (d) Damodar valley region

List - II

- (i) Belapur
- (ii) Hirapur
- (iii) Howrah
- (iv) Kalol

பட்டியல் - I -ல் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் இந்திய உற்பத்தி பிரதேசங்களை **பட்டியல் - II** -ல் கொடுக்கப்பட்டுள்ள தொழில் மையங்களுடன் தொடர்பு படுத்துக:



பட்டியல் - I

- | | |
|-----------------------------------|-----------------|
| (a) கொல்கட்டா சங்கிலிநகரம் | (i) பேலாப்பூர் |
| (b) அகமதாபாத்-வடோதரா பிரதேசம் | (ii) ஹீராப்பூர் |
| (c) மும்பை-பூனா பிரதேசம் | (iii) ஹெளரா |
| (d) தாமோதர் பள்ளத்தாக்கு பிரதேசம் | (iv) காலோல் |

பட்டியல் - II

A : (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii) – (Correct Alternative)

(a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

B : (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

(a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

C : (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

| | | |
|-----|-----|---|
| | | <p>(a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)</p> <p>D : (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)</p> <p>(a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)</p> |
| 103 | 103 | <p>Which one of the following dam provides cooling water to Bokaro steel plant ?</p> <p>பின்வரும் அணைகளில் பொக்காரோ எஃகு தொழிற்சாலைக்கு குளிர்ந்த நீர் வழங்குவது யாது ?</p> <p>A : Konar dam – (Correct Alternative) கோனார் அணை</p> <p>B : Jawahar Sagar dam ஜவஹர் ஸாகர் அணை</p> <p>C : Rampad dam ராம்பாட் அணை</p> <p>D : Tilaiya dam திலையா அணை</p> |
| 104 | 104 | <p>From the following centres, identify the centre which is not included under Special Economic Zones of India ?</p> <p>பின்வரும் மையங்களிலிருந்து இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் வராத மையம் எதுவென கண்டறிக :</p> <p>A : Cochin கொச்சி</p> <p>B : Kanchipuram காஞ்சிபுரம்</p> <p>C : Noida நோய்டா</p> <p>D : Kandla – (Correct Alternative)</p> |



| | | |
|-----|-----|--|
| | | காண்டலா |
| 105 | 105 | <p>Maine to Minnesota hydro electric power generations region located in _____ region of U.S.A.</p> <p>அமெரிக்க ஜக்கிய நாடுகளின் _____ பிரதேசத்தில் மெய்ன்லிருந்து மின்சோட்டா வரையிலான நீர்மின் உற்பத்தி பகுதி அமைந்துள்ளது.</p> <p>A : The Appalachians அப்பலேச்சியன்ஸ்</p> <p>B : Interior Plains உள்நாட்டு சமவெளி</p> <p>C : California கலி�ஃபோர்னியா</p> <p>D : New England – (Correct Alternative) நியூ இங்கிலாந்து</p> |
| 106 | 106 | <p>The leading produces of cotton woven fabrics in the world :</p> <p>உலகின் பருத்தி நெசவு ஆடைகளின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள உற்பத்தியாளர் :</p> <p>A : India இந்தியா</p> <p>B : Russia ரஷ்யா</p> <p>C : Egypt எகிப்து</p> <p>D : China – (Correct Alternative) சீனா</p> |
| 107 | 107 | Which is called Inland fishing in Tamil Nadu ? |

தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன்பிடிப்பு என்று எதனை அழைக்கிறோம் ?

A : Sea

கடல்

B : Deep sea

ஆழ்கடல்

C : Ocean

பெருங்கடல்

D : Rivers – (Correct Alternative)

ஆறுகள்

| | | |
|-----|-----|---|
| 108 | 108 | <p>Which districts has highest urban population in Tamil Nadu ?</p> <p>நகர மக்கள் தொகை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிகமாக உள்ளது ?</p> <p>A : Chennai – (Correct Alternative)</p> <p>சென்னை</p> <p>B : Madurai</p> <p>மதுரை</p> <p>C : Salem</p> <p>சேலம்</p> <p>D : Villupuram</p> <p>விழுப்புரம்</p> |
|-----|-----|---|



| | | |
|-----|-----|---|
| 109 | 109 | <p>In which place petro-chemical industries is located ?</p> <p>பெட்ரோலிய - இரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடம் எது?</p> <p>A : Manali</p> |
|-----|-----|---|

| | | |
|-----|-----|---|
| | | <p>மணல்</p> <p>B : Panankudi</p> <p>பனங்குடி</p> <p>C : Ennore</p> <p>என்னூர்</p> <p>D : All the given options – (Correct Alternative)</p> <p>இவை அனைத்தும்</p> |
| 110 | 110 | <p>Age group between 0-6 years child population in Tamil Nadu according to 2011 census.</p> <p>2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீடின்படி 0-6 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை :</p> <p>A : 0.889 crore 0.889 கோடி</p> <p>B : 0.90 crore 0.90 கோடி</p> <p>C : 0.689 crore – (Correct Alternative) 0.689 கோடி</p> <p>D : 1 crore 1 கோடி</p>  |
| 111 | 111 | <p>_____ declares that the state shall provide free and compulsory education to all children's of the age of six to fourteen years.</p> <p>ஆறு வயது முதல் பதினான்கு வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மாநிலங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்ட உறுபு _____.</p> <p>A : Article - 21A – (Correct Alternative)</p> |

| | | |
|-----|-----|--|
| | | <p>உறுபு 21ஏ B : Article - 14 உறுபு 14 C : Article - 15 உறுபு 15 D : Article - 30 உறுபு 30</p> |
| 112 | 112 | <p>The central board of secondary education, New Delhi started the open school on _____. மத்திய இடைநிலை கல்விக்கழகம், புது தில்லியில் திறந்த பள்ளி முறை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு _____.</p> <p>A : June, 1999 ஜூன், 1999 B : September, 1979 செப்டம்பர், 1979 C : July, 1979 – (Correct Alternative) ஜூலை, 1979 D : October, 1964 அக்டோபர், 1964</p>  |
| 113 | 113 | <p>"The ultimate goal of health Education is the adoption of healthy life-style by every individual" points out by : "ஆரோக்கியமான ஓவ்வொரு தனிநபராலும் மேற்கொள்ளப்படுவதே உடல்நலக் கல்வியின் தலையாய இலக்கு" என குறிப்பிட்டது :</p> <p>A : MCI MCI B : ICMR</p> |

ICMR

C : WHO – (Correct Alternative)

WHO

D : NEP

NEP

114

114

The National Unity Committee was formed in _____.

தேசிய ஒற்றுமை குழு ————— ஆண்டில் அமைக்கப்பட்டது.

A : 1964

1964

B : 1968 – (Correct Alternative)

1968

C : 1984

1984

D : 1986

1986



115

115

Statement 1 : State came into existence after the origin of the society. The scope of the state is limited. **Statement 2 :** Society is prior to the state. The Scope of the society is much wider.

கூற்று -1 : சமுதாயம் தோன்றிய பின்னரே அரசு என்ற அமைப்பு தோன்றியது. அரசின் எல்லை வரையறுக்கப்பட்டது. **கூற்று - 2 :** சமுதாயமானது அரசு தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது. சமுதாயத்தின் பரப்பெல்லை பரந்ததாகும்.

A : Statement 1 is right; 2 is wrong

கூற்று - 1 மட்டும் சரி ; கூற்று - 2 தவறானது.

B : Statement 1 is wrong; 2 is right

கூற்று - 1 தவறு ; கூற்று - 2 சரியானது.

| | | |
|-----|-----|---|
| | | <p>C : Statements 1 and 2 are right – (Correct Alternative) கூற்றுகள் 1 மற்றும் 2 சரியானது</p> <p>D : Statements 1 and 2 are wrong கூற்றுகள் 1 மற்றும் 2 தவறானது</p> |
| 116 | 116 | <p>Establishment of DIET was a result of one of the recommendations of : கீழ்கண்டவற்றுள் எது DIET நிறுவ பரிந்துரை செய்தது ?</p> <p>A : Education Commission - 1966 கல்வி குழு – 1966</p> <p>B : University Education Commission - 1948-49 பல்கலைக் கழக கல்வி குழு – 1948 - 49</p> <p>C : Secondary Education Commission - 1952-53 இடைநிலை கல்வி குழு – 1952 - 53</p> <p>D : National Policy of Education - 1986 – (Correct Alternative) தேசிய கல்வி கொள்கை – 1986</p> |
| 117 | 117 | <p>The developmental changes can be grouped into _____ main categories, with some being interrelated. மேம்பாட்டிற்கான மாற்றம் — முக்கிய வகைப்பாடுகளையும், அவை தம்முள் இடையுறவு கொண்டதாகவும் உள்ள தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.</p> <p>A : Three மூன்று</p> <p>B : Four – (Correct Alternative) நான்கு</p> <p>C : Five ஐந்து</p> |

| | | |
|-----|-----|--|
| | | D : Six |
| | | ஆறு |
| 118 | 118 | <p>In learning, comparison of success to reward or failure to punishment is based on _____.</p> <p>கற்றலில், வெற்றிக்கு பரிசு அளித்தல் அல்லது தோல்விக்கு தண்டனை அளித்தல் என்பது _____ விதியின் அடிப்படையாகும்.</p> <p>A : Law of readiness ஆயத்த விதி</p> <p>B : Law of Exercise பயிற்சி விதி</p> <p>C : Law of effect – (Correct Alternative) விளைவு விதி</p> <p>D : Law of usage பயன்பாட்டு விதி</p> |
| 119 | 119 | <p>Learning and _____ are closely related processes to each other.</p> <p>கற்றல் மற்றும் _____ என்பன ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய நிகழ்வுகள் ஆகும்.</p> <p>A : Growth வளர்ச்சி</p> <p>B : Development மேம்பாடு</p> <p>C : Maturation – (Correct Alternative) முதிர்ச்சி</p> <p>D : Motivation</p> |

ஊக்கப்படுத்துதல்

| | | |
|-----|-----|---|
| 120 | 120 | <p>The totality of attitudes, Judgement and values of an individual relating to his behaviour, abilities and qualities is referred as _____.</p> <p>தனியாளின் ஒட்டு மொத்த மனப்பான்மை, தீர்வு மற்றும் நியதி என்பது அவனுடைய நடத்தை, திறன் மற்றும் பண்புகளை தொடர்புபடுத்துவது என்பது _____.</p> <p>A : Self concept – (Correct Alternative)</p> <p style="text-align: center;">தற்கருத்து</p> <p>B : Self esteem</p> <p style="text-align: center;">தன் மதிப்பு</p> <p>C : Self realization</p> <p style="text-align: center;">தன் உணர்தல்</p> <p>D : Self actualization</p> <p style="text-align: center;">தன் நிறைவு</p> |
| 121 | 121 | <p>_____ leaders are very cooperative and accommodating.</p> <p>_____ தலைமையானது அதிக ஒத்துழைப்பு மற்றும் உதவும் மனப்பான்மையை கொண்டது.</p> <p>A : Authoritarian</p> <p style="text-align: center;">சர்வாதிகார தன்மை கொண்ட</p> <p>B : Dominant</p> <p style="text-align: center;">ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்ட</p> <p>C : Persuasive</p> <p style="text-align: center;">நெறிப்படுத்தும் தன்மை கொண்ட</p> <p>D : Democratic – (Correct Alternative)</p> <p style="text-align: center;">ஜனநாயக தன்மை கொண்ட</p> |

| | | |
|-----|-----|--|
| 122 | 122 | <p>Transfer of learning is said to be _____ when something previously learned benefits performance or learning in a new situation.</p> <p>_____ கற்றல் மாற்றம் என்பது முந்தைய கற்றலில் பெற்ற அனுபவங்கள் புதிய சூழ்நிலையில் கற்க உதவுவது.</p> <p>A : Positive – (Correct Alternative) நேர்மறை</p> <p>B : Negative எதிர்மறை</p> <p>C : Zero பூஜ்ஜியம்</p> <p>D : Partial பகுதி</p> |
| 123 | 123 | <p>The phrase, "Realization of Sublime Truth" which can be achieved through the " Integral view of Life", said by : "உண்மையின் அடிநாதத்தை உணர வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அறிய முடியும்" என்றவர் :</p> <p>A : Aurobindo – (Correct Alternative) அரவிந்தர்</p> <p>B : Gandhiji காந்திஜி</p> <p>C : Tagore தாசூர்</p> <p>D : Vivekananda விவேகானந்தர்</p> |
| 124 | 124 | |

Basic education had emerged in the form of _____.

ஆதாரக் கல்வி _____ என்ற வடிவில் தற்போது வெளிப்படுகிறது.

A : Progressive Education

முன்னேற்ற கல்வி

B : Socially Useful Productive Work – (Correct Alternative)

சமுதாய பயனுள்ள படைப்புப் பணி

C : Art and Drama

கலை மற்றும் நாடகம்

D : Perfection in Man

மனிதனின் முழு நிறைவு

| | | |
|-----|-----|---|
| 125 | 125 | <p>Games for recreation, construction, imagination and knowledge to enhance _____" was recommended by Froebel.</p> <p>_____ ஜ மேம்படுத்தவே, புரோபெல் அறிவுத்திறன், கற்பனைத்திறன், கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் விளையாட்டுகளைப் பரிந்துரைக்கிறார்.</p> <p>ஒவ்வொரு மாணவரின் உயிர்நாடு</p> <p>A : Critical thinking</p> <p>விமர்சன சிந்தனை</p> <p>B : Creativity – (Correct Alternative)</p> <p>படைப்பாற்றல்</p> <p>C : Recreation</p> <p>புத்தாக்கல்</p> <p>D : Play-way method of learning</p> <p>விளையாட்டு வழி கற்றல்</p> |
| 126 | 126 | <p>The phenomena of _____ and modernization are inter-linked.</p> <p>நவீனமயமாக்கல் மற்றும் _____ ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை.</p> |

A : Secularization

சமயசார்பற்றமயமாக்கல்

B : Urbanization – (Correct Alternative)

நகரமயமாக்கல்

C : Social change

சமூக மாற்றம்

D : Democratization

சுதந்திரமயமாக்கல்

| | | |
|-----|-----|--|
| 127 | 127 | National Assessment and Accreditation council (NAAC) was established in the year _____. தேசிய தரச்சான்று மற்றும் தரநிர்ணய கழகம் நிறுவப்பட்ட ஆண்டு : A : 1994 – (Correct Alternative) 1994 B : 1992 1992 C : 1996 1996 D : 2001 2001 |
|-----|-----|--|



| | | |
|-----|-----|---|
| 128 | 128 | Shifting of attention from one object to another is called as _____. இரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு கவனத்தை மாற்றுவது _____ என அழைக்கப்படும். A : Deviation of attention கவன விலகல் |
|-----|-----|---|

| | | |
|-----|-----|--|
| | | <p>B : Destruction of attention கவனச் சிதறல்</p> <p>C : Fluctuation of attention – (Correct Alternative) நிலையற்ற கவனம்</p> <p>D : Voluntary attention தன்னிச்சையான கவனம்</p> |
| 129 | 129 | <p>Who emphasized administration as decision-making function and management as execution function ? நிர்வாகம் என்பது தீர்வு காணும் செயற்பாடு மற்றும் மேலாண்மை நிறைவேற்றம் செயற்பாடு என வலியுறுத்தியவர் :</p> <p>A : Terry (1971) டெர்ரி (1971)</p> <p>B : Oliver Sheldon (1923) – (Correct Alternative) ஆலிவர் செல்டன் (1923)</p> <p>C : Brech (1972) பீர்ச் (1972)</p> <p>D : Dash (2004) டாஸ் (2004)</p> |
| 130 | 130 | <p>_____ method of supervision motivates honesty, truth, creativity, uniqueness and effort. நேர்மை, உண்மை, படைப்பாற்றல், தனித்தன்மை மற்றும் முயற்சி ஆகியவற்றை மேற்பார்வை ஊக்குவிக்கின்றது.</p> <p>A : Democratic ஜனநாயக ரீதியான</p> <p>B : Inspirational – (Correct Alternative)</p> |

| | | |
|-----|-----|---|
| | | <p>ஆக்கப்பூர்வமான C : Authoritative கண்டிப்பு D : Laissez faire தன்னிச்சையான</p> |
| 131 | 131 | <p>The improper lighting, over noise, uncomfortable seats are the sources of _____. சீரற்ற ஒளி, அதிக சப்தம், அசௌகரியமான இருக்கைகள் போன்றவை _____ க்கான மூலங்கள் ஆகும்.</p> <p>A : Internal distraction உள் கவன திசை திருப்பம் B : External distraction வெளி கவன திசை திருப்பம் C : In attention கவனமின்மை D : Sustained attention – (Correct Alternative) நிலையிறுத்தப்பட்ட கவனம்</p> |
| 132 | 132 | <p>"Sudden grasping of the solution or a flash of understanding" - refers which type of learning ? "திடீரென ஒரு பிரச்சினைக்கு தீர்வு தோன்றுதல் அல்லது உடனடியாக தீர்வைப் புரிந்து கொள்ளுதல்" – எந்த வகையான கற்றல் முறையைப் பற்றிக் கூறுகிறது ?</p> <p>A : Classical conditioning ஆக்க நிலையுறுத்தல் கற்றல் B : Operant conditioning செயலாக்க நிலையுறுத்தல் கற்றல்</p> |



| | | |
|-----|-----|--|
| | | <p>C : Learning by Insight –(Correct Alternative) உட்காட்சி வழிக் கற்றல்</p> <p>D : Trial and Error method முயன்று தவறிக் கற்றல்</p> |
| 133 | 133 | <p>The _____ side of the brain plays an increasingly important part in language growth from the end of first year to eighth year.</p> <p>முதலாமாண்டு முடிவு முதல் எட்டாம் ஆண்டு வரை மொழி வளர்ச்சிக்கு முனையின் _____ பகுதி முக்கிய பங்காற்றுகிறது :</p> <p>A : Right வலது</p> <p>B : Left – (Correct Alternative) இடது</p> <p>C : Front முன்</p> <p>D : Back பின்</p>  |
| 134 | 134 | <p>On average, school age children learn about _____ words each day.</p> <p>ஒரு நாளைக்கு, பள்ளி செல்லும் குழந்தைகள் சராசரியாக _____ வார்த்தைகளைக் கற்றுக் கொள்கின்றனர்.</p> <p>A : 5 5</p> <p>B : 8 8</p> <p>C : 13</p> |

13

D : 20 – (Correct Alternative)

20

135 135 The mind analysis of images and comes out with similarities and commonness is named as _____.
இத்த மற்றும் பொதுமையான படங்களின் மன பகுப்பாய்வு _____ என பெயரிடப்படுகிறது.

A : Generalization

பொதுமைப்படுத்துதல்

B : Abstraction – (Correct Alternative)

கருத்துப்பொருள்

C : Perception

புலன்காட்சி

D : Reception

எற்படுத்தைமை



136 136 In _____ technique, firstly a very weak form of conditioned stimulus is provided and then gradually the strength is increased.

முதலில் வலுகுறைந்த கட்டுப்பாடுடைய தூண்டல் வழங்கப்பட்டு பின்பு மீதுமீதுவாய் அதன் வலு அதிகரிப்பது _____ நுட்பத்தில் ஆகும்.

A : sensitization

கூருணர்ச்சிப்பாடு

B : re-sensitization

மறு கூருணர்ச்சிப்பாடு

C : de-sensitization – (Correct Alternative)

கூருணர்ச்சியற்ற

D : Pro-sensitization

கூருணர்ச்சிப்பாட்டிற்காதரவாக

| | | |
|-----|-----|--|
| 137 | 137 | "Personality is that which permits a prediction of what a person will do in a given situation" defined by : கொடுக்கப்பட்ட குழலில் ஒரு நபர் எதை செய்ய முடியும் என்று யூகிப்பதற்கு அனுமதியளிப்பதே "ஆளுமை" ஆகும் என்று வரையறுத்தவர் : |
| | | A : R.B. Cattell – (Correct Alternative) R. B. கேட்டில் B : Eysenck ஐசென்க் C : Crow and Crow குரோவ் மற்றும் குரோவ் D : Skinner ஸ்கினர் |
| 138 | 138 | The factors contribute significantly towards the development of child personality are _____ and _____. _____ மற்றும் _____ என்பவை குழந்தையின் ஆளுமையை மேம்படுத்த உதவும் முக்கியமான காரணிகள் : A : Friends and Relatives நண்பர்கள் மற்றும் உறவினர்கள் B : Heredity and Environment – (Correct Alternative) மரபுவழி மற்றும் சுற்றுச்சூழல் C : Society and Politics சமுதாயம் மற்றும் அரசியல் D : School and College |

பள்ளிகள் மற்றும் கல்லூரி

| | | |
|-----|-----|---|
| 139 | 139 | <p>After family, which of the following has greatest influence on the child's personality. குடும்பத்திற்கு பிறகு குழந்தைகளின் ஆளுமைத்தன்மை மிகவும் அதிகமாக தாக்கம் பெறுவது :</p> <p>A : Home வீடு B : Neighbours பக்கத்தார் C : Environment சுற்றுப்புறம் D : School – (Correct Alternative) பள்ளி</p> |
| 140 | 140 | <p>A way of learning about a subject that involves studying alone at home, rather than in a classroom with teacher is _____. வகுப்பறையில் ஆசிரியரிடம் கற்காமல் வீட்டில் தனியாகப் பாடத்தினைக் கற்கும் வழிமுறை _____ ஆகும்.</p> <p>A : Formal Education முறைசார் கல்வி B : Active learning செயல்திறக் கற்றல் C : Self learning – (Correct Alternative) சுய கற்றல் D : Non Formal Education முறைசாரா கல்வி</p> |

| | | |
|-----|-----|---|
| 141 | 141 | <p>Bharat Heavy Electricals was started at where first : பாரத மிகு மின் நிறுவனம் முதலில் எங்கு நிறுவப்பட்டது ?</p> <p>A : Bopal – (Correct Alternative) போபால்</p> <p>B : Gujarat குஜராத்</p> <p>C : Bihar பீகார்</p> <p>D : Orissa ଓரிசா</p> |
| 142 | 142 | <p>The weekly journal "Oru paisa Tamilan" published by : "ஒரு பைசா தமிழன்" என்ற வாராந்திரப் பத்திரிகையை வெளியிட்டவர் :</p> <p>A : Annie Besant அண்ணிபேசன்ட்</p> <p>B : Jyothee Thassar – (Correct Alternative) அயோத்தி தாசர்</p> <p>C : Vaikunda Swamikal வைகுண்ட சுவாமிகள்</p> <p>D : Ramalinga Adigal ராமலிங்க அடிகளார்</p> |
| 143 | 143 | <p>Kadamparai hydroelectric power plant are located in which hill ? காடம்பாறை நீர்மின் நிலையம் எந்த மலையில் அமைந்துள்ளது ?</p> |

| | | |
|--|--|---|
| | | <p>A : Palani Hills பழனி மலை</p> <p>B : Anaimalai – (Correct Alternative) ஆனை மலை</p> <p>C : Nilgiri Hills நீலகிரி மலை</p> <p>D : Cardamom Hills ஏலக்காய் மலை</p> |
|--|--|---|

| | | |
|-----|-----|---|
| 144 | 144 | <p>Odd one out : வேறுபட்டதை கண்டறிக :</p> <p>A : Anaimalai ஆனை மலை</p> <p>B : Palani Hills பழனி மலை</p> <p>C : Mahendragiri Hills மகேந்திரகிரி மலை</p> <p>D : Kolli Hills – (Correct Alternative) கொல்லி மலை</p>  |
|-----|-----|---|

| | | |
|-----|-----|--|
| 145 | 145 | <p>An Indian Physicist _____ got Nobel prize in the year 1983 for the theory of black holes in the explanation for life of stars. கருந்துளை மற்றும் விண்மீனின் மறைவு பற்றிய கொள்கைக்காக 1983 - இல் நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியல் அறிஞர் _____.</p> <p>A : Subramanian Chandrasekar – (Correct Alternative) சுப்ரமணியன் சந்திர சேகர்</p> |
|-----|-----|--|

B : Meghnad Saha

மேக்னடு சாகா

C : J.V. Narlikar

J.V. நார்லிகர்

D : Raychaudhuri

ராய் சௌதரி

| | | |
|-----|-----|---|
| 146 | 146 | <p>P.V. Sindhu shuttler receives Silver medal in 2016, Rio Summer Olympics in semifinal she defeats : பி.வி. சிந்து 2016 ரியோ ஓலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றபோது அரையிறுதியில் தோற்ற வீராங்கனை :</p> <p>A : Tai Tzu-ying டாய் சு-யிங்</p> <p>B : Nazomi Okuhara – (Correct Alternative) நசோமி ஒகுஹரா</p> <p>C : Carolina Marin கரோலினா மரின்</p> <p>D : Laura Sarosi லெளரா சரோசி</p> |
| 147 | 147 | <p>The type of forest found in the districts of Dharmapuri , Ramanathapuram and Virudhunagar தர்மபுரி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காணப்படும் காடுகளின் வகை :</p> <p>A : Tropical Deciduous forest வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்</p> <p>B : Tropical Evergreen forest</p> |

வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்

C : Tropical Thorn Forest – (Correct Alternative)

வெப்ப மண்டல முட்புதர் காடுகள்

D : Montane Temperate forest

மித வெப்ப மண்டல மலைக் காடுகள்

148

148

_____ is used in advertisement boards.

_____ விளம்பர பலகைகளில் பயன்படுகின்றது.

A : Helium

ஹீலியம்

B : Neon – (Correct Alternative)

நியான்

C : Argon

ஆர்கான்

D : Krypton

கிரிப்டான்



149

149

The scattering of light rays by the colloidal particles in the colloidal solution is :

ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத்துகள்களால், ஒளிக் கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு :

A : Rayleigh scattering

ராலே ஒளிச்சிதறல்

B : Mie scattering

மீ - ஒளிச்சிதறல்

C : Tyndall scattering – (Correct Alternative)

டிண்டால் ஓளிச்சிதறல்

D : Raman scattering

ராமன் ஓளிச்சிதறல்

150

150

The Wettest place in Tamil Nadu :

தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதி :

A : Sattanur

சாத்தனூர்

B : Chinna kallar – (Correct Alternative)

சின்னக்கல்லார்

C : Hoganekal

ஒகேனக்கல்

D : Palani

பழனி

